[11th February 1958

*'May I help you' Police Squads*

* 36 *Q.*—Sri N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Home be pleased to state the number of 'May I help you' Police Squads working in the City?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : Four Squads, Sir.

Sri A. A. RASHEED : What is the strength of each squad, Sir? Will it be extended to the other districts also?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : At present there is no proposal to extend it to the other areas. The four squads are now allotted to four centres one under each range of the City Police, namely, Mylapore, Triplicane, Flower Bazaar and Vepery. Each squad consists of two head-constables and six Police constables drawn from the various Stations in the region.

Sri V. K. RAMASWAMY MUDALIAR : May I know what exactly is the work of the squad?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : For the present the main duties allotted to the squads are to make door-to-door enquiries in one or two streets each day regarding the needs of each locality and to help as far as possible in their requirements and also to help people in railway stations, bus-stops, hospitals, temples, etc., by directing and guiding people and rendering such other assistance which they may require.

Sri N. K. PALANISAMI : இதுவரையில் என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறார்கள் என்று கனம் மந்திரி அவர்கள் சொல்வார்களா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : I am sorry, I do not have in my hands now a list of the achievements of these squads.

Sri M. P. SUBRAMANIAM : ஸார், இந்த போலீஸ்காரர்கள் வெளியில் செல்லும்போது வெள்ளை உடை அணிந்து போகிறார்களா அல்லது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய காக்கி உடையில் போகிறார்களா ? அல்லது ஸிவிலியன் உடையில் போகிறார்களா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : I may give this for the information of all hon. Members. The men belonging to the squad move on cycles. They will not carry any lathi. To distinguish these from the other Policemen, they wear a special badge on the left shoulder. This badge will be in the shape of a shield with the inscription 'May I help you' over a pair of shaking hands indicating Police fraternising with the public.

*Yogasanas*

* 37 *Q.*—Sri A. VEDARATHNAM PILLAI : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether there is any proposal to introduce yogasanas in educational institutions in the place of physical instructions; and

(*b*) if so, the details thereof?

The Hon. Sri C. SUBRAMANIAM : (*a*) No, Sir. But steps are being taken to teach yogasanas along with the present physical training.

(*b*) The question does not arise.

11th February 1958]

**Sri A. VEDARATHNAM PILLAI** : இந்த யோகாசனப் பயிற்சியை யார் அளிக்கிறார்கள் ? அவர்களுக்குப் பயிற்சி எங்கே கொடுக்கப்படுகிறது என்பதை தயவுசெய்து விளக்குவார்களா ?

**The Hon. Sri C. SUBRAMANIAM** : இப்போது இந்த ஒய். எம். ஸீ. ஏ. காலேஜ் ஆப் பிஸிகல் எடுகேஷனிலும், இது போன்ற பயிற்சி சாலைகளிலும் யோகாசனப் பயிற்சி பெற்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகி, அவர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

**Sri M. C. MUTHUKUMARASWAMY** : யோகாஸனம் என்பதில், ஆஸனம் என்பது உடலிலுள்ள அங்க அவயவங்களில் பல மாறுதல்கள் செய்து அதன் மூலமாக உடலைக் கட்டுப்படுத்துவதும், யோகம் என்பது மூச்சை ஸ்தம்பித்து நிறுத்தி அதன் மூலம். . . .

**Mr. SPEAKER** : யோகாசனத்தைப்பற்றிப் பிரசங்கம் பண்ணக் கூடாது.

**Sri M. C. MUTHUKUMARASWAMY** : ஆயுளை விருத்தி செய்து . . . .

**Mr. SPEAKER** : இப்போது கேள்விதான் கேட்கவேண்டும் ; யோகாசனத்தைப் பற்றிப் பிரசங்கம் பண்ணக்கூடாது என்று சொன்னேன். கேள்வியாகக் கேட்காவிட்டால், அடுத்த கேள்வியைக் கூப்பிட்டுவிடுவேன்.

**Sri M. C. MUTHUKUMARASWAMY** : இரண்டையும் சேர்த்து ஆராய்ச்சி செய்வதற்கு மந்திரி அவர்கள் முன் வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

**The Hon. Sri C. SUBRAMANIAM** : நானும் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். (சிரிப்பு.)

**Sri A. VEDARATHNAM PILLAI** : மேல்நாட்டுப் பயிற்சி முறைகளை விட இந்த யோகாசனங்கள் சிறந்தது என்று அறிஞர்களால் போற்றப்படுவதால், எல்லாப் பள்ளிகளிலும் இதைப் பரப்புவதற்கு அரசாங்கம் முன் வருமா ? பெண்கள் பள்ளிகளில்கூட இந்தப் பயிற்சி அனுமதிக்கப்படுமா ?

**The Hon. Sri C. SUBRAMANIAM** : I may inform the hon. Member that the present system in vogue in the secondary schools is comprehensive and covers athletics games, self-defence activities and Yogasanas. About 40 Yogasanas have been included in the syllabus and are being taught in schools where qualified instructors are available. இதை மட்டும் சொல்லிக்கொடுப்பதென்பது சரியாக இருக்காது. ஆகையால் தான் இந்த யோகாசனங்களை இப்போது இந்தப் பயிற்சிக் கூடங்களில் ஆசிரியர்களுக்குச் சொல்லிக்கொடுத்து, தேர்ந்த ஆசிரியர்களைக்கொண்டு, மாணவ-மாணவிகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

**Sri K. RAMACHANDRAN** : தனிப்பட்டவர்கள் நடத்தும் பயிற்சிக் கூடங்களுக்கு அரசாங்கம் உதவி தருகிறதா அல்லது உதவி அளிக்கத் திட்டம் இருக்கிறதா ?

**The Hon. Sri C. SUBRAMANIAM** : தனிப்பட்டவர்கள் நடத்தும் ஸ்தாபனங்கள் உதவி கோரினால், அந்த ஸ்தாபனங்கள் செய்து வருகிற வேலையைப் பார்த்து உதவி கொடுக்கப்படுகிறது.